

## ஒப்புகையுடன் கூடிய பதிவு அஞ்சல்

அனுப்புநர்  
 உறுப்பினர் செயலர்,  
 சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்,  
 எண்.1, காந்தி இரவின் சாலை,  
 எழும்பூர், சென்னை – 600 008.

கடித எண். பி2/5259/2016

பெறுநர்  
 முதன்மை தலைமைப் பொறியாளர்,  
 பெருநகர் பெருநகர சென்னை மாநகராட்சி.  
 ரிப்பன் மாளிகை,  
 சென்னை – 600 003.

நாள் 28.10.2016

ஐயா / அம்மையீர்

பொருள் : செ.பெ.வ.கு. – ஊக்கத் தளப்பரப்புடன் கூடிய நில அளவை எண்.236/42B, 42C & 43 ஜல்லடியான்பேட்டை கிராமம், மனை எண். XXI பாரதியார் சாலை, ஜல்லடியான்பேட்டை, சென்னை-ல் 4 பிளாக்குகளில் வாகன நிறுத்துத் தளம் + 4 தளங்களுடன் 136 குடியிருப்புகள் மற்றும் கேளிக்கை விடுதி பிளாக்கில், தரைத்தளம் + 2 தளங்களில் பல்பொருள் அங்காடி மற்றும் உடற்பயிற்சிக்கூடம் ஆக மொத்தம் 5 பிளாக்குகள் கொண்ட தொகுப்பு கட்டிடம் கொண்ட குடியிருப்பு மற்றும் வணிகக் கட்டிடம் – ஒப்பளிக்கப்பட்டிருப்பது – தொடர்பாக.

- பார்வை:
- சிறப்புக் கட்டிடப் பிரிவு எண். 242/16 இல் 23.03.2016 அன்று பெறப்பட்ட திட்ட அனுமதி விண்ணப்பம்.
  - அரசாணை (பல்வகை) எண்.86, வீ.வ,மற்றும் ந.வ.துறை ந.வ. (ந.வ.4(1) துறை நாள் 28.03.2012.
  - அரசாணை (பல்வகை) எண்.163, வீ.வ,மற்றும் ந.வ.துறை ந.வ. (ந.வ.4(1) துறை நாள் 09.09.2009.
  - அரசாணை (பல்வகை) எண்.303, வீ.வ.மற்றும் ந.வ.துறை. ந.வ. (ந.வ.4(1) துறை, நாள் 30.12.2013.
  - ஏற்கனவே காலிமணைக்கான ஒப்புதல் எண்.B/SPL-Site approval/03/201 கடித எண்.B2/5809/14 நாள். 30.09.2014 அளிக்கப்பட்டது.
  - ஊக்கதளப்பரப்புக் கட்டணத்தை DRC எண்.040/2016 நாள். 18.02.2016-ல் ஈடு செய்யப்பட்டது.
  - STP அமைப்பிற்கு கடித எண். CMWSSB/ P&D/ EEI/ STP/11 (2016-17/2016) நாள். 30.08.2016.
  - வளர்ச்சிக்கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள் கோருதல் குறித்து விண்ணப்பதாரருக்கு இதே எண் கொண்ட இவ்வலுவைக் கடித நாள் 19.08.2016.
  - விண்ணப்பதாரரிடமிருந்து கடிதம் கிடைக்க பெற்ற நாள் 19.09.2016 & 04.10.2016.

-----

நில அளவை எண்.236/42B, 42C & 43 ஜல்லடியான்பேட்டை கிராமம், மனை எண். XXI பாரதியார் சாலை, ஜல்லடியான்பேட்டை, சென்னை-ல் 4 பிளாக்குகளில் வாகன நிறுத்துத் தளம் + 4 தளங்களுடன் 136 குடியிருப்புகள் மற்றும் கேளிக்கை விடுதி பிளாக்கில், தரைத்தளம் + 2 தளங்களில் பல்பொருள் அங்காடி மற்றும் உடற்பயிற்சிக்கூடம் ஆக மொத்தம் 5 பிளாக்குகள் கொண்ட தொகுப்பு குடியிருப்புக் கட்டிடம் மற்றும் வணிகக் கட்டிடத்தை கட்டுவதற்கு பார்வை-1ல் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பம் பார்வை 8-இல் கண்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒப்பளிக்கப்படுகிறது.

2) விண்ணப்பதாரர் பார்வை 8-இல் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை ஒப்புக் கொண்டு, ரசீது எண்கள். B 002311, நாள் 16.09.2016 – இல் கீழ்கண்ட கட்டணங்களைச் செலுத்தியுள்ளார்.

		மொத்தகட்டணம்	ஏற்கனவே காலி மனைக்காக ஒப்புதல் அளிக்கப்பட்ட கோப்பு எண்.B2/5809/14ல் செலுத்திய கட்டணம்	எஞ்சிய கட்டணம் இக்கோப்பில் செலுத்தியது
1)	வளர்ச்சிக் கட்டணம்	ரூ. 2,35,550/-	ரூ.2,05,550/-	ரூ.30,000/-
2)	சூர்ந்தாய்வுக் கட்டணம்	ரூ.17,080/-	ரூ. 17,080/-	--
3)	வரண்முறைக் கட்டணம்	ரூ.5,78,600/-	ரூ.5,78,600/-	--
4)	திறந்தவெளிக் கட்டணம்	இல்லை	---	ரூ.86,29,000/-
5)	கட்டிடத்திற்கான காப்பறுதிக் கட்டணம்	ரூ.39,30,000/-	ரூ.39,30,000/-	--
6)	கழிவு நீர் தொட்டிக்கான காப்பறுதி கட்டணம்	ரூ.1,46,000/-	ரூ.1,46,000/-	--
7)	அறிவிப்பு பலகைக்கான வைப்பு நிதி	ரூ.10,000/-	ரூ.10,000/-	--
8)	உள்கட்டமைப்பு வசதிக் கட்டணம்	ரூ. 50,69,270/-	ரூ. 50,69,270/-	--
9)	ஊக்கத்தளப்பரப்பிற்காக கட்டணம்	ரூ. 2,80,72,000,-	(DRC எண்.040/2016 நாள். 18.02.2016-ல் ஈடு செய்யப்பட்டது)	
	மொத்தம்		ரூ.99,56,500/-	

3. அ) கழிவு நீரகற்று அமைப்பைப் பொறுத்தவரை, சென்னைக் குடிநீர் வாரியத்திடம் முறையான விண்ணப்பத்தை நேரடியாகச் சமர்ப்பித்து, உரிய அனுமதியைப் பெற்றபின்தான், வேலைகளை ஆரம்பிக்க வேண்டும்.

ஆ) குடிநீர் வழங்கலைப் பொறுத்த வரை, சென்னைக் குடிநீர் வாரியம் குடிக்கவும் சமையலுக்காகவும் மட்டுமே நீர் வழங்க இயலும். வழங்கப்படும் நீரின் அளவும் ஒரு குடியிருப்பிற்கு அதிகப்பட்சமாக 5 பேருக்கும், ஒருவருக்கு ஒரு நாளைக்கு 10 லிட்டர் அளவிற்குமே இருக்கும். வேறு உபயோகங்களுக்குத் தேவையான நீருக்காக கட்டிடம் கட்டுபவரே வேறு ஏற்பாடுகளை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் கழிவு நீரகற்றுத் திட்டத்திற்கு ஒப்புதல் பெற்ற பிறகு, குடிநீர் கொள்ள வேண்டும். இணைப்பிற்கான அனுமதி கிடைத்தபின் தான் குழாய் இணைப்பிற்காக விண்ணப்பிக்க வேண்டும். அனைத்துக் கிணறுகளும், மேல்நிலைத் தொட்டிகளும், அமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்துக் கிணறுகளும், மேல்நிலைத் தொட்டிகளும், கழிவுநீர்த் தொட்டிகளும், கொசுத் தொல்லைகள் இல்லாவண்ணம் ககாதார முறையில் பாதுகாப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும்.

4) ஒப்பளிக்கப்பட்ட வரைபடத்தில் காட்டியுள்ளபடி மழைநீர் சேகரிப்பு அமைப்பைத் திருப்திகரமாக அமைக்காதிருப்பது, ஒப்புதலளிக்கப்பட்ட வரைபடத்திலிருந்தும், வளர்ச்சி விதிமுறை விதிகளுக்கும் மீறிய செயலாகக் கருதப்படும். அதன்மீது அமலாக்க நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

5) பார்வை 5ல் விண்ணப்பதாரர் ஏற்கெனவே பெற்ற காலி மனைக்கான திட்ட அனுமதியின்போது செலுத்தியுள்ள கட்டணங்கள் இப்புதிய திட்ட அனுமதியில் ஈடு செய்யப்பட்டு புதிய திட்ட அனுமதி என். சிறப்புக் கட்டிடம் / 248 A to F / 2016, நாள் 28.10.2016 என எண்ணிடப்பட்ட இரு ஒப்பளிக்கப்பட்ட வரைபடங்களின் தொகுதிகள் இத்துடன் அனுப்பப்படுகின்றன. இத்திட்ட அனுமதி 28.10.2016 இருந்து 27.10.2019 வரை செல்லுபடியாகும்.

6) இந்த ஒப்பளிப்பு இறுதியானது அல்ல. உள்ளாட்சி அமைப்புச் சட்டத்தின் கீழ் கட்டிட அனுமதி பெறுவதற்கு விண்ணப்பதாரர் சென்னை மாநகராட்சியை அணுக வேண்டும். கட்டிட அனுமதி பெற்ற பிறகு தான் கட்டிடத்தைக் கட்டத் தொடங்கலாம்.

7) நகர் மற்றும் ஊரமைப்பு சட்டம் 1971 ன் வகைப்பாட்டிற்கு ஏற்ப கட்டிடங்களுக்கு திட்ட அனுமதி வழங்கப்படுகிறது. அதில் கட்டமைப்பு உறுதிப்பாடு மற்றும் கட்டுமானத்தின் போது பாதுகாப்பு போன்றவை இடம் பெறவில்லை. எனினும் இந்த வகையான அம்சங்கள் உள்ளாட்சித் துறை விதிகளில் உள்ளது.

கட்டிடத்தின் கட்டமைப்பு உறுதிப்பாட்டை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி சட்டம் 1920-ல் கட்டிட விதியில் கூறியுள்ளது போல், அதாவது சென்னை நகர மாநகராட்சி சட்டம் 1919, தமிழ்நாடு மாவட்ட நகராட்சி விதிகள், தமிழ்நாடு ஊராட்சி விதிகள், இது உள்ளாட்சி துறை அதிகாரத்தின் கீழ் வருகிறது. தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு சட்டம், 1971 மூலம் வழங்கப்படும் திட்ட அனுமதியில் கட்டமைப்பு உறுதிப்பாடு இடம் பெறவில்லை. இருப்பினும், கட்டிடத்தின் தொடர் கட்டமைப்பு உறுதிப்பாடு மற்றும் கட்டுமானத்தின் போது பாதுகாப்பு போன்றவைகள் விண்ணப்பதாரர்/அபிவிருத்தியாளர்/பொது அதிகார நபர் மற்றும் வரைபடத்தில் கையொப்பமிட்டுள்ள கட்டமைப்பு பொறியாளர்/உரிமை பெற்ற நில அளவையர்/ கட்டிட வடிவமைப்பாளர் அவர்களின் பொறுப்பாகும்.

8. சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சட்டபூர்வமாக திட்ட அனுமதி அளிப்பதன் மூலம் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் விண்ணப்பதாரரின் பேரில் நில உரிமையை உறுதிப்படுத்தவில்லை. திட்ட அனுமதி அளிப்பதற்கு முன்பு, விண்ணப்பதாரரின் விண்ணப்பத்துடன் சமர்ப்பித்த ஆவணங்களில் (கிரைய பத்திரம், குத்தகைப்பத்திரம், பட்டா, தானப்பத்திரம், பொது அதிகாரப்பத்திரம் மேலும் பல) விண்ணப்பதாரர் வளர்ச்சி செய்ய உரிமையுள்ளதா என்று மற்றுமே சரிபார்க்கப்படுகிறது. அதன் மூலம் முதற்கட்டமாக விண்ணப்பதாரருக்கு வளர்ச்சி செய்ய உரிமை உள்ளதா என்று பார்க்கப்படுகிறது.

சொத்தினை வாங்க விரும்பும் எந்த நபரும், விண்ணப்பதாரருக்கு சொத்தின் மீது உள்ள உரிமையை தனியாக உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். மேலும், அதன் மேல் வேறு யாரேனும் தனி நபர் உரிமை கோரினால் அவர்கள் அதனை பொருத்தமான தகுதியுள்ள நீதிமன்றத்தின் முன் தீர்த்துக் கொள்ளலாம். இதனை முடிவு செய்ய சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் பொருத்தமான அமைப்பு அல்ல.

9. கட்டிடம் கட்டுவதைக் கண்காணிக்குமாறும், அது ஒப்பளிக்கப்பட்ட வரைபடத்தின்படியே கட்டப்படுகிறது என்பதை உறுதி செய்து கொள்ளும்படியும், அவ்வாறில்லாமல், ஒப்பளிக்கப்பட்ட வரைபடத்திற்கு மாறாக கட்டப்பட்டால் உடனுக்குடனேயே அமலாக்க நடவடிக்கை எடுக்குமாறும் உள்ளாட்சி அமைப்பு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

.4.

10. STP திட்ட கேவைக்கு போதுமான சான்றினை தகுந்த பதிவு பெற்ற தொழில் சார்ந்தவர்களிடமோ/நிறுவனத்திடமோ, பெற்று முழுமை சான்று பெற சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திடம் விண்ணப்பிக்கும்முன் சமர்ப்பிக்கப்படவேண்டும்.

தங்கள் உண்மையுள்ள,

1. டூ. பாலமுடை

உறுப்பினர் செயலருக்காக.

31/10/16

- இணைப்பு: 1. ஒப்பளிக்கப்பட்ட வரைபடத்தின் 2 படிகள்  
2. திட்ட அனுமதியின் 2 படிகள்

நகல் 1. M/s. நியூரி ப்ராபர்டீஸ் (பி) லிமிட்,  
(ஆசான் மெமோரியல் அகோசியேஷனுக்காக நியமனதாரர்),  
எண். 19, (பழைய எண். 11) B-பிளாக்,  
2வது அவைங்கு, அண்ணா நகர் கிழக்கு,  
சென்னை-600 102.

2. உறுப்பினர்

உரிய துறை (Appropriate Authority)  
108, உத்தமர் காந்தி சாலை  
நுங்கம்பாக்கம், சென்னை – 34.

3. வருமானவரி ஆணையர்

168, உத்தமர் காந்தி சாலை  
நுங்கம்பாக்கம், சென்னை – 34.

4. துணை திட்ட அமைப்பாளர்,  
செயலாக்கப் பிரிவு (தெற்கு)  
செ.பெ.வ.கு., சென்னை-8.

SE  
31/10/16

பி.ஒ/31.10